



بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خُطْبَةُ الْجُمُعَةِ لِتَارِيخِ ٢٢/٩/٢٠١٧

الْهَجْرَةُ النَّبَوِيَّةُ الشَّرِيفَةُ

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ. وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَلَا مِثْلَ لَهُ وَلَا ضِدَّ وَلَا نِدَّ لَهُ، وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا وَعَظِيمَنَا وَقَائِدَنَا وَقُرَّةَ أَعْيُنِنَا مُحَمَّدًا عَبْدَهُ وَرَسُولَهُ وَصَفِيَّهُ وَحَبِيبَهُ، بَلَغَ الرِّسَالَةَ وَأَدَّى الْأَمَانَةَ وَنَصَحَ الْأُمَّةَ فَجَزَاهُ اللَّهُ عَنَّا خَيْرَ مَا جَزَى نَبِيًّا مِنْ أَنْبِيَائِهِ. اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَاةً تَقْضِي بِهَا حَاجَاتِنَا وَتُفَرِّجُ بِهَا كُرْبَاتِنَا وَتَكْفِينَا بِهَا شَرَّ أَعْدَائِنَا وَسَلِّمْ عَلَيْهِ وَعَلَىٰ ءَالِهِ سَلَامًا كَثِيرًا.

أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ، وَالسَّيْرِ عَلَى خُطَى رَسُولِهِ الْكَرِيمِ، يَقُولُ اللَّهُ تَبَارَكَ فِي مُحْكَمِ كِتَابِهِ ﴿إِلَّا تَنْصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَىٰ وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ ﴿١٠٠﴾﴾.

إِخْوَةَ الْإِيمَانِ، إِنَّ كَلَامَنَا الْيَوْمَ عَنْ مُنَاسَبَةِ مُهِمَّةٍ كَلَامُنَا عَلَى شَيْءٍ مِنْ سِيرَةِ الْمُصْطَفَى صَلَوَاتُ رَبِّي وَسَلَامُهُ عَلَيْهِ كَلَامُنَا عَنِ الْهَجْرَةِ النَّبَوِيَّةِ الْمُبَارَكَةِ وَإِنَّ الدُّرُوسَ الْمُسْتَفَادَةَ مِنْ سِيرَتِهِ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ كَثِيرَةٌ،

سُورَةُ التَّوْبَةِ.

Après cette introduction, esclaves de *Allah*, je vous recommande ainsi qu'à moi-même de faire preuve de piété à l'égard de *Allah Al-^Aliyy Al-^Adhim*, et de marcher sur les traces du Messager honoré. *Allah ta^ala* dit dans les versets explicites de Son Livre : [sourat At-Tawbah / 40] ce qui signifie : « Si vous ne le soutenez pas, *Allah* l'a soutenu lorsque ceux qui ont mécré l'ont amené à quitter La Mecque, lorsqu'ils étaient deux dans la grotte, quand il disait à son compagnon : "Ne sois pas chagriné, certes *Allah* nous donne la victoire." *Allah* a fait descendre sur lui une sérénité de Sa part, Il l'a soutenu par des soldats que vous n'avez pas vus et Il a fait que ceux qui sont mécréants soient perdants. Certes la parole « Il n'est de dieu que *Allah* » a le dessus. Certes *Allah* est *^Aziz* et *Hakim*. »

Chers frères de foi, nous parlons aujourd'hui d'une occasion importante, d'une partie de la biographie du Prophète Élu, que *Allah* l'honore et l'élève davantage en degré, nous parlons de l'Émigration prophétique bénie, et les leçons que l'on peut tirer de son histoire *^alayhi s-salatou was-salam* sont nombreuses.

كَيْفَ لَا وَالْكَلَامُ عَنْ سِيرَةِ أَفْضَلِ النَّاسِ وَخَيْرِ النَّاسِ سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَيْفَ لَا وَالْكَلَامُ عَنْ سِيرَةِ خَاتَمِ الْأَنْبِيَاءِ وَسَيِّدِ الْمُرْسَلِينَ وَحَبِيبِ رَبِّ الْعَالَمِينَ، فَسَيِّدِنَا مُحَمَّدٌ إِخْوَةَ الْإِيمَانِ اصْطَفَاهُ اللَّهُ بِالرِّسَالَةِ وَأَمْرَهُ بِالتَّبْلِيغِ وَالْإِنْذَارِ فَدَعَا النَّاسَ إِلَى دِينِ الْإِسْلَامِ دِينَ جَمِيعِ الْأَنْبِيَاءِ عَلَيْهِمُ السَّلَامُ دِينَ التَّوْحِيدِ، دَعَا النَّاسَ إِلَى عِبَادَةِ اللَّهِ الْوَاحِدِ الَّذِي لَا شَرِيكَ لَهُ وَلَا شَبِيهَ لَهُ وَلَا مَثِيلَ وَلَا صَاحِبَةَ لَهُ وَلَا وَلَدَ وَدَعَا النَّاسَ إِلَى الْعَدْلِ إِلَى الْإِحْسَانِ إِلَى مَكَارِمِ الْأَخْلَاقِ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ إِنَّمَا بُعِثْتُ لِأَتَمِّمَ مَكَارِمَ الْأَخْلَاقِ أَهْ؟ وَقَدْ تَحَمَّلَ حَبِيبُنَا الْمُصْطَفَى أَيُّهَا الْأَحِبَّةُ فِي سَبِيلِ الدَّعْوَةِ الشَّيْءَ الْكَثِيرَ وَالْمَصَاعِبَ الْكَبِيرَةَ، دَعَا النَّاسَ جِهَارًا فَكَانَ يُكَلِّمُ النَّاسَ فِي الْمَوَاسِمِ الَّتِي يَجْتَمِعُونَ فِيهَا وَيَقُولُ يَا أَيُّهَا النَّاسُ قُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ تَفْلِحُوا ٢

Comment pourrait-il en être autrement alors que nous parlons de la vie du meilleur de gens, notre Maître *Mouhammad* ﷺ ? Comment pourrait-il en être autrement alors que nous parlons du Dernier des prophètes, du Maître des messagers, de celui que le Seigneur des mondes agréa le plus.

² رواه البيهقي.

³ رواه أحمد في مسنده وغيره.

Ainsi chers frères de foi, *Allah* a distingué notre Maître *Mouhammad* par son statut de Messager et Il lui a ordonné de transmettre et d'avertir. Le Prophète a appelé les gens à la religion de l'islam, la religion de tous les prophètes, que Dieu les honore davantage, la religion de la croyance en l'unicité de Dieu. Il a appelé les gens à l'adoration de *Allah* le dieu unique Qui n'a pas d'associé, ni de semblable, ni d'équivalent, ni de compagne, ni de fils. Il a appelé les gens à la justice, à la bienfaisance, au meilleur comportement tout comme il l'a dit *alayhi s-salatou was-salam* : [rapporté par *Al-Bayhaqiyy*] ce qui signifie : « **Je n'ai été envoyé que pour parachever les bons comportements.** »

Notre bien aimé l'Élu, a supporté, dans la voie de l'appel à l'islam, beaucoup de nuisances et beaucoup de difficultés. Il a appelé les gens ouvertement, il parlait aux gens lors des occasions durant lesquelles ils se réunissaient, il leur disait : ce qui signifie : « **Ô vous les gens, dites la 'ilaha 'il-la l-Lah, vous gagnerez.** »

دَعَا قَوْمَهُ بِصَبْرٍ وَثَبَاتٍ مَعَ إِيْدَائِهِمْ لَهُ وَكَيْدِهِمْ لَهُ، رَمَوْا عَلَى ظَهْرِهِ سَلَى جَزُورٍ أَيُّ كَيْسٍ
وَلَدِ النَّاقَةِ وَصَبَرَ وَلَمْ يَتَخَلَّ عَنِ دِينِ اللَّهِ، ضَرَبَ بِالْحِجَارَةِ وَلَمْ يَتَخَلَّ عَنِ الدَّعْوَةِ إِلَى اللَّهِ، عُرِضَ
عَلَيْهِ الْمَالُ وَالْحِجَابُ وَلَمْ يَتَخَلَّ عَنِ الدَّعْوَةِ إِلَى اللَّهِ، هُدِدَ بِالْقَتْلِ فَلَمْ يَتَخَلَّ عَنِ الدَّعْوَةِ،

Il a appelé son peuple avec patience et persévérance malgré leurs nuisances. Ils lui ont jeté des pierres, il a patienté, il n'a pas délaissé l'appel à la religion agréée par *Allah*. Ils lui ont proposé la fortune et le pouvoir, il n'a pas délaissé la religion agréée par *Allah*. Il était menacé de mort mais il n'a pas délaissé l'appel à la religion agréée par *Allah*.

قَالَ الْمُشْرِكُونَ لِأَبِي طَالِبٍ " يَا أَبَا طَالِبٍ مَاذَا يُرِيدُ ابْنُ أَخِيكَ؟ إِنْ كَانَ يُرِيدُ جَاهًا
أَعْطَيْنَاهُ فَلَنْ نُمِضِيَ أَمْرًا إِلَّا بِمَشُورَتِهِ، وَإِنْ كَانَ يُرِيدُ مَالًا جَمَعْنَا لَهُ الْمَالَ حَتَّى يَصِيرَ أَغْنَانًا،
وَإِنْ كَانَ يُرِيدُ الْمُلْكَ تَوَجَّاهُ عَلَيْنَا" فَأَجَابَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاللَّهُ يَا عَمُّ لَوْ
وَضَعُوا الشَّمْسَ فِي يَمِينِي وَالْقَمَرَ فِي شِمَالِي مَا تَرَكْتُ هَذَا الْأَمْرَ حَتَّى يُظْهِرَهُ اللَّهُ أَوْ أَهْلِكَ دُونَهُ

اه

Les associateurs ont dit à *Abou Talib* : « **Ô Abou Talib, que veut ton neveu ? S'il veut un rang élevé, nous lui en donnerons et nous ne ferons rien sans le consulter ; s'il veut de l'argent, nous ferons une collecte pour lui, pour qu'il devienne le plus riche d'entre nous ; s'il veut la souveraineté, nous le désignerons comme roi.** » Mais le Messager de *Allah* ﷺ, leur a donné sa réponse bien connue qui signifie : « **Par Allah, ô mon oncle, s'ils**

⁴ رواه البخاري.

mettaient le soleil à ma droite et la lune à ma gauche, je n'abandonnerai pas ce sujet jusqu'à ce que Allah lui donne la victoire ou que je meure en l'accomplissant. »

أَيُّهَا الْأَحِبَّةُ لَقَدْ ثَبَّتَ حَبِيبُ اللَّهِ ثَبَاتًا يَتَضَاعَلُ أَمَامَهُ الْجِبَالُ الرَّاسِيَاتِ، فَاتَّفَقَ الْمُشْرِكُونَ عَلَى قَتْلِهِ وَجَمَعُوا مِنْ كُلِّ قَبِيلَةٍ رَجُلًا جَلْدًا قَوِيًّا لِيَضْرِبُوهُ ضَرْبَةً رَجُلٍ وَاحِدٍ حَتَّى يَتَفَرَّقَ دَمُهُ فِي الْقَبَائِلِ، فَأَتَى جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ وَأَخْبَرَهُ بِكَيْدِ الْمُشْرِكِينَ وَأَمَرَهُ بِأَنْ لَا يَبِيتَ فِي مَضْجَعِهِ الَّذِي كَانَ يَبِيتُ فِيهِ، فَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَأَمَرَهُ أَنْ يَبِيتَ عَلَى فِرَاشِهِ وَيَتَسَجَّى بِبُرْدٍ لَهُ أَخْضَرَ، فَفَعَلَ، وَأَمَرَهُ أَنْ يُؤَدِّيَ إِلَى كُلِّ ذِي حَقٍّ حَقَّهُ،

Chers bien aimés, celui que Allah agréa le plus a persévéré, d'une persévérance devant laquelle la stabilité des montagnes les plus profondément ancrées serait peu de chose. C'est alors que les associateurs se sont concertés pour l'assassiner. Ils ont désigné dans chaque clan un jeune homme, fort et courageux, pour qu'ils le tuent tous en même temps, comme un seul homme, de sorte que tous les clans y aient contribué. Mais *Jibril*, *alayhi s-salam*, est venu lui annoncer la ruse des associateurs, et lui a ordonné de ne pas passer la nuit à l'endroit où il dormait d'habitude. Le Messager de Allah ﷺ a appelé *Aliyy Ibnou Abi Talib*, que Allah l'a agréa. Il lui a ordonné de dormir dans son lit et de se couvrir par un habit à lui de couleur verte, ce qu'il fit. Et il lui a ordonné de restituer les objets qu'il avait en dépôt à tous ceux qui lui avaient confié quelque chose.

ثُمَّ خَرَجَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَوَكِّلًا عَلَى اللَّهِ وَالْكَفَّارُ عَلَى بَابِهِ وَهُوَ يَقْرَأُ قَوْلَ اللَّهِ تَعَالَى ﴿يَس ۝ وَالْقُرْآنِ الْحَكِيمِ ۝﴾ إِلَى قَوْلِهِ تَعَالَى ﴿وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ ۝﴾. فَأَخَذَ اللَّهُ بِأَبْصَارِهِمْ عَنْ نَبِيِّهِ وَجَعَلَ يَدْرُ حَفَنَةً مِنْ تُرَابٍ كَانَتْ بِيَدِهِ عَلَى رُؤُوسِهِمْ فَلَمْ يَرَوْا خُرُوجَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

Puis le Prophète ﷺ est sorti en se fiant à Allah. Les mécréants étaient juste devant sa porte. Il a récité les neuf premiers versets de *sourat Yaçin* dont le dernier signifie : « **Nous avons fait qu'il y ait devant eux un écran et derrière eux un écran et Nous avons fait en sorte qu'ils ne puissent pas voir.** » Allah a fait qu'ils ne voient pas Son prophète. De plus, le Prophète ﷺ a disséminé du sable qu'il avait à la main sur leurs têtes, ils n'ont donc pas vu le Prophète sortir ﷺ.

واختار رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أبا بكرٍ حَبِيبَهُ الصِّدِّيقَ رضي الله عنه لِيُرَافِقَهُ في الهِجْرَةِ، وصارَ أَبُو بَكْرٍ أَيُّهَا الْأَحَبَّةُ يَمِثِّي سَاعَةً بَيْنَ يَدَيْهِ وَسَاعَةً خَلْفَهُ فَسَأَلَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَذْكَرُ الظَّلَبَ فَأَمِثِّي خَلْفَكَ ثُمَّ أَذْكَرُ الرِّصْدَ فَأَمِثِّي بَيْنَ يَدَيْكَ ثُمَّ قَالَ رضي الله عنه "وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا كَانَتْ لِتَكُنْ مِنْ مَلَمَّةٍ إِلَّا أَحَبَبْتُ أَنْ تَكُونَ لِي دُونِكَ". فَلَمَّا وَصَلَا إِلَى غَارِ ثَوْرٍ إِخْوَةَ الْإِيمَانِ قَالَ صَاحِبُ رَسُولِ اللَّهِ لِحَبِيبِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَا تَدْخُلُهُ حَتَّى أَدْخُلَهُ فَإِنْ كَانَ فِيهِ شَيْءٌ نَزَلَ بِي قَبْلَكَ"، فَدَخَلَ فَلَمْ يَرَ شَيْئًا ثُمَّ دَخَلَ الْغَارَ. وَيُرْوَى أَنَّهُ كَانَ فِيهِ خَرْقٌ فَخَشِيَ أَبُو بَكْرٍ أَنْ يَخْرُجَ مِنْهُ شَيْءٌ يُؤْذِي رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ عَلَيْهِ قَدَمَهُ فَجَعَلَتْ حَيَّةٌ تَضْرِبُهُ وَتَلْسَعُهُ حَتَّى صَارَتْ دُمُوعُهُ تَنْحَدِرُ^٦ وَهُوَ لَا يُرِيحُ رِجْلَهُ وَلَا يَرْفَعُهَا.

Puis le Messenger de Allah ﷺ a choisi *Abou Bakr*, son bien aimé, *As-Siddiq*, le Véridique, que Allah l'agrée, pour l'accompagner dans l'émigration. Quand ils sont arrivés à la grotte de *Thawr*, chers frères de foi, le compagnon du Messenger de Allah a dit à son bien aimé ﷺ : « *Par Celui Qui t'a envoyé pour annoncer la vérité, tu n'y entreras pas avant que je n'y entre, s'il y a quelque chose à l'intérieur, cela m'atteindra avant toi* » ; il rentra mais ne vit rien. Puis ils rentrèrent dans la grotte. Il est rapporté qu'il y avait une fente et que *Abou Bakr* avait craint qu'un animal nuisible n'en sorte et fasse du mal au Messenger de Allah ﷺ. Il y avait mis son pied. Il a été rapporté qu'une vipère l'a cogné et l'a mordu au point que ses larmes tombaient, sans toutefois qu'il n'enlève son pied.

فَلَمَّا وَصَلَتْ رِجَالُ قُرَيْشٍ إِلَى الْغَارِ قَالَ أَبُو بَكْرٍ "يَا رَسُولَ اللَّهِ لَوْ أَنَّ أَحَدَهُمْ يَنْظُرُ إِلَى قَدَمَيْهِ لَأَبْصَرْنَا تَحْتَ قَدَمَيْهِ" فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أبا بَكْرٍ مَا ظَنُّكَ بِإِثْنَيْنِ اللَّهُ ثَالِثُهُمَا اهـ وَلَيْسَ مَعْنَى ذَلِكَ أَنَّ اللَّهَ يَسْكُنُ مَعَهُمَا فِي الْغَارِ حَاشَا إِنَّمَا مَعْنَاهُ أَنَّ اللَّهَ عَالِمٌ بِهِمَا وَهُوَ حَافِظٌ وَنَاصِرٌ لَهُمَا.

Quand les hommes de *Quraych* sont arrivés à la grotte, *Abou Bakr* a dit au Messenger de Allah ﷺ : « *Si l'un d'entre eux regardaient juste au niveau de ses pieds, il pourrait nous voir.* » Mais le Prophète ﷺ lui dit ce qui signifie : « *Ô Abou Bakr, que penses-tu de deux personnes à qui Allah accorde la victoire.* » Cela ne veut pas dire que Allah serait le

^٦ دلائل النبوة.

troisième avec eux dans la grotte, non. Mais cela veut dire que *Allah* sait dans quel état ils se trouvent et qu'Il les préserve et leur donne la victoire.

وَرَوَى الْبَيْهَقِيُّ فِي دَلَائِلِ التُّبُوَّةِ أَنَّ اللَّهَ أَمَرَ بِشَجَرَةٍ فِي لَيْلَةِ الْغَارِ فَنَبَتَتْ أَمَامَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَتَرَتْهُ، وَأَمَرَ اللَّهُ الْعَنْكَبُوتَ فَنَسَجَتْ عَلَى فَمِ الْغَارِ فَسَتَرَتْهُ عَلَيْهِ السَّلَامَ، وَأَمَرَ اللَّهُ حَمَامَتَيْنِ وَحَشِيَّتَيْنِ فَوَقَفَتَا بِفَمِ الْغَارِ، وَأَقْبَلَ فِتْيَانُ قُرَيْشٍ بِعَصِيَّتِهِمْ وَهَرَاوَاتِهِمْ وَسُيُوفِهِمْ حَتَّى اقْتَرَبُوا مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَعَلَ رَجُلٌ مِنْهُمْ يَنْظُرُ فِي الْغَارِ فَرَأَى نَسَجَ الْعَنْكَبُوتِ عَلَى فَمِ الْغَارِ وَرَأَى عِنْدَ مَدْخَلِهِ الْحَمَامَتَيْنِ فَرَجَعَ إِلَى أَصْحَابِهِ فَقَالُوا لَهُ مَا لَكَ لَمْ تَنْظُرْ فِي الْغَارِ فَقَالَ رَأَيْتُ الْحَمَامَتَيْنِ بِفَمِ الْغَارِ فَعَلِمْتُ أَنَّهُ لَيْسَ فِيهِ أَحَدٌ.

Al-Bayhaqiyy a rapporté dans *Dala'ilou n-Noubouwwah* que *Allah* a ordonné à un arbre, lors de la nuit de l'évènement de la grotte, de croître et de pousser devant le Prophète ﷺ afin de le cacher. Et *Allah* a ordonné à une araignée de tisser sa toile à l'entrée de la grotte, ce qu'elle a fait. Et *Allah* a ordonné aussi à deux pigeons sauvages de s'installer juste à l'entrée de la grotte. Les jeunes de *Quraych* sont venus avec leurs bâtons et leurs épées. Quand ils se sont rapprochés du Prophète ﷺ, l'un d'entre eux a regardé vers la grotte. Voyant la toile d'araignée à l'entrée de la grotte et les deux pigeons à l'entrée, il a fini par rejoindre ses compagnons qui lui ont dit : « Qu'est-ce qui t'arrive, tu n'as pas regardé à l'intérieur de la grotte ? » Il a dit : « J'ai vu deux pigeons à l'entrée de la grotte, j'ai su qu'il n'y avait personne à l'intérieur. »

وَبَعْدَمَا هَدَا الطَّلَبُ تَابَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هِجْرَتَهُ إِلَى الْمَدِينَةِ الْمُنَوَّرَةِ فَوَصَلَهَا سَالِمًا فِي يَوْمِ الاثْنَيْنِ مِنْ شَهْرِ رَبِيعِ الْأَوَّلِ حَيْثُ وَجَدَ فِيهَا أَنْصَارًا عَازَرُوهُ وَحَمَّوْا دَعْوَتَهُ وَبَدَّلُوا التُّفُوسَ وَالْأَمْوَالَ دُونَهَا حَتَّى انْتَشَرَتْ فِي الْمَشَارِقِ وَالْمَغَارِبِ جَزَاهُمْ اللَّهُ خَيْرًا وَرَضِيَ اللَّهُ عَنْهُمْ.

Après que les recherches aient diminuées, le Messager de *Allah* ﷺ a poursuivi son émigration jusqu'à Médine l'Illuminée. Il est arrivé sain et sauf un lundi du mois de *Rabi'ou l-'Awwal*. Il a trouvé des partisans qui l'ont soutenu et qui ont fourni leurs efforts et leurs biens pour que cet appel se diffuse à l'orient et à l'occident. Que *Allah* les rétribue en bien et qu'Il les agrée.

Chers frères de foi, *Allah* a préservé Son bien aimé par une toile d'araignée, *Allah* a protégé celui qu'Il agrée le plus par la plus faible des résidences, la résidence d'une araignée. Gloire à *Allah* Qui est exempt d'imperfection, Celui à Qui toute chose appartient et Qui est exempté de tout défaut, Celui Qui fait absolument ce qu'Il veut.

إِخْوَةَ الْإِيمَانِ لَقَدْ حَمَى اللَّهُ تَعَالَى حَبِيْبَهُ بِحَيْطِ الْعَنْكَبُوتِ، حَمَى اللَّهُ تَعَالَى حَبِيْبَهُ بِأَضْعَفِ
وَأَوْهَنِ الْبُيُوتِ بَيْتِ الْعَنْكَبُوتِ فَسُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ الْفَعَّالِ لِمَا يُرِيدُ.
هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ.

الخطبة الثانية

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنُسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ
أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ
الصَادِقِ الْوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ. وَرَضِيَ اللَّهُ عَنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَعَالِ
الْبَيْتِ الطَّاهِرِينَ وَعَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ وَعَنِ الْأَئِمَّةِ الْمُهْتَدِينَ
أَبِي حَنِيفَةَ وَمَالِكٍ وَالشَّافِعِيَّ وَأَحْمَدَ وَعَنِ الْأَوْلِيَاءِ وَالصَّالِحِينَ أَمَا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أُوصِيكُمْ
وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقُوهُ.

إِخْوَةَ الْإِيمَانِ وَالْإِسْلَامِ، الْهَجْرَةُ النَّبَوِيَّةُ لَمْ تَكُنْ هُرُوبًا مِنْ قِتَالٍ وَلَا جُبْنًا عَنْ مُوَاجَهَةِ وَلَا
تَحَاذُلًا عَنْ إِحْقَاقِ حَقِّ أَوْ إِبْطَالِ بَاطِلٍ بَلْ هَجْرَةٌ بِأَمْرِ اللَّهِ تَعَالَى إِذْ أَنْبِيَاءُ اللَّهِ تَعَالَى يَسْتَحِيلُ
عَلَيْهِمُ الْجُبْنَ، وَهُمْ أَشْجَعُ خَلْقِ اللَّهِ. وَلَقَدْ هَاجَرَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَكَّةَ بَعْدَ أَنْ مَكَثَ
فِيهَا ثَلَاثَ عَشْرَةَ سَنَةً يَدْعُو إِلَى التَّوْحِيدِ وَنَبَذَ الشِّرْكَ مُوَاجَهًا الْمَخَاطِرَ وَالشَّدَائِدَ صَابِرًا ثَابِتًا
مُتَوَكِّلًا عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ فَيَنْبَغِي أَنْ نَتَعَلَّمَ مِنْهُ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ وَمِنْ هِجْرَتِهِ الْمُبَارَكَةِ
الثَّبَاتَ عَلَى الْحَقِّ وَأَنْ لَا نَتْرُكُهُ مَهْمَا تَغَيَّرَتِ الظُّرُوفُ وَمَهْمَا تَبَدَّلَتِ الْأَمَاكِينُ وَالْأَوْطَانُ.

Chers frères dans la foi et dans l'Islam, l'émigration prophétique ne fut pas une fuite face au combat, ni une lâcheté face à la confrontation, pas plus qu'un désistement du fait d'indiquer la vérité ou de blâmer le faux. Elle fut bel et bien une émigration accomplie sur l'ordre de *Allah ta'ala* étant donné qu'il est impossible aux prophètes de *Allah ta'ala* d'être lâches, ils sont les plus courageux des êtres que *Allah* ait créés.

Ainsi, le Prophète ﷺ a émigré à partir de la Mecque après y avoir passé treize années à appeler à l'unicité de Dieu et à mettre en garde contre l'association (chirk), en étant confronté aux dangers et aux difficultés, mais en patientant, en persévérant et en se fiant à *Allah ^azza wajall*.

Il convient donc que l'on apprenne de lui, *alayhi s-salatou was-salam*, ainsi que de son émigration bénie, à persévérer sur la vérité et à ne pas la délaisser, quels que soient les revirements de situation et quels que soient les changements de lieux ou de patries.

وَاعْلَمُوا أَنَّ اللَّهَ أَمَرَكُم بِأَمْرِ عَظِيمٍ، أَمَرَكُم بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾^٧.
اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، يَقُولُ اللَّهُ تَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ﴾^٨ يَوْمَ تَرَوُنَّهَا تُذْهِلُ كُلَّ مَرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ﴾^٩، اللَّهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاغْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ رَبَّنَا ءَاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ اجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ غَيْرَ ضَالِّينَ وَلَا مُضِلِّينَ اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَعَامِنِ رُوعَاتِنَا وَاكْفِنَا مَا أَهَمَّنَا وَقِنَا شَرَّ مَا نَتَخَوَّفُ اللَّهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ اللَّهِ الْهَرِيرِيَّ رَحِمَاتُ اللَّهِ عَلَيْهِ عَنَّا خَيْرًا. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَثْبِقْكُمْ وَاشْكُرُوا لَهُ يَزِدْكُمْ، وَاسْتَغْفِرْ لَهُ يَغْفِرَ لَكُمْ وَاتَّقُواهُ يَجْعَلَ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.

^٧ سورة الأحزاب.

^٨ سورة الحج.